



Feb 18, 2025

To,

BSE LIMITED
Department of Corporate Services
Phiroze Jeejeebhoy Tower
Dalal Street,
Mumbai – 400 001

Dear Sir/Madam,

Scrip Code: **517166**

Sub: Newspaper advertisement pertaining to un-audited financial results of the Company, for the Quarter ended Dec 31, 2024

Pursuant to Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed copies of the newspaper advertisement pertaining to un-audited financial results of the Company, for the Quarter ended Dec 31, 2024.

The advertisements were published in Trinity Mirror (English Language Newspaper) and Makkal Kural (Tamil Language Newspaper) on Feb 15, 2025.

This information will also be hosted on the Company's website, at <http://natronix.net/SPEL.html>.

Request you to kindly take the same on record.


Thanking you

Yours faithfully,

For **SPEL Semiconductor Limited**

P. Balamurugan
Head Operations & Whole-Time Director
DIN: 07480881

Foreign devotees drawn to Sanatan Dharma at Maha Kumbh



Chennai, Feb 15: The ongoing Maha Kumbh in Prayagraj has attracted devotees from across the world to the timeless teachings of Sanatan Dharma. A total of 296 foreign devotees took Guru Diksha from Jagadguru Sai Maa Lakshmi Devi, including 197 women and 99 men. These devotees traveled from 18 different countries to embrace Sanatan Dharma, with prominent participation from the United States (130), Canada (48), Japan (25), Belgium (25), and Australia (15). The ceremonies were held at the Shaktidham camp in Sector 17 of the Kumbh city.

In a world increasingly burdened by war, stress, illness, addiction, and personal loss, the simplicity and tranquility of Sanatan Dharma have become a beacon for many foreigners seeking

inner peace. Hundreds of foreign devotees formally received Guru Diksha at the Shaktidham camp. Some were seen dancing to Vedic chants like "Om Namah Shivaya," with visible expressions of peace and contentment.

Jagadguru Sai Maa Lakshmi Devi explained that Sanatan Dharma, with its roots in ancient wisdom, offers a guiding light to today's anxious youth. "People from outside India are looking at Sanatan

Dharma with hope, as it helps them overcome fears, addictions, and the constant hustle of modern life. The simplicity and clarity of this spiritual path have deeply attracted foreigners," she said.

The Maha Kumbh has given Sanatan Dharma a renewed global presence, as foreigners embrace it in their quest for peace, love, and self-realization. Many have pledged to spread these teachings across the world.

DBS Bank opens branch to service high net Worth clients

Coimbatore, Feb 15: DBS Bank India has announced the opening of its newest flagship branch in Coimbatore, Tamil Nadu today. The branch, located on Avinashi Road will be the bank's sixteenth in the city, where the full suite of offerings will be available to service High-Net Worth (HNI) clients, Small and Medium Enterprises (SMEs) as well as large corporates. As a premium branch, it will cater to NRI and private banking clients through its DBS Treasures proposition which has recently been enhanced with a comprehensive suite of bespoke benefits and cross-border solutions.

Bharath Mani, Managing Director & Head - National Distribution, DBS Bank India said, "Coimbatore's unique business environment,

diverse customer base, coupled with its growing internet and mobile penetration makes it a strategic center for DBS. Our phygital network of 16 branches in the city and range of digital solutions empower customers with seamless solutions that help them to 'Live more, Bank, less'. With this latest branch launch, we look forward to being the bank of choice for more clients, be they HNIs including NRIs, SMEs including export-oriented enterprises, small businesses and older citizens across Coimbatore."

RAINBOW FOUNDATIONS LIMITED					
CIN : L55101TN1994PLC027739					
Regd off : #4, Thanikachalam Road, T.Nagar, Chennai-600017					
Tel: 044-24344647 / 24354647 website: www.rainbowfoundations.in					
STATEMENT OF UN-AUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 31st December 2024					
Rs. in Lakhs					
S. No.	Particulars	Quarter ended 31-Dec-2024 Un-audited	Quarter ended 30-Sep-2024 Un-audited	Quarter ended 31-Dec-2023 Un-audited	Year ended 31-Mar-2024 Audited
1	Total Income from Operations (Net)	3,417.74	3,323.69	2,284.19	9,348.28
2	Net Profit from Ordinary activities (before Tax, Exceptional and/or Extraordinary items)	181.28	221.68	16.55	429.35
3	Net Profit from Ordinary activities after tax	154.18	149.98	9.10	381.87
4	Net Profit for the period after tax (after Extraordinary items)	154.18	149.98	9.10	381.87
5	Equity Share Capital (Face value of Rs.10/- per share)	4,961.79	4,961.79	4,961.79	4,961.79
6	Reserves (excluding Revaluation Reserve as shown in the Balance Sheet of previous year)	2,670.39	2,528.47	2,008.12	2,257.80
7	Earning Per Share (before extraordinary items) (Face value of Rs.10/- each) (not annualised)				
	(a) Basic	0.31	0.30	0.02	0.77
	(b) Diluted	0.31	0.30	0.02	0.77
8	Earning Per Share (after extraordinary items) (Face value of Rs.10/- each) (not annualised)				
	(a) Basic	0.31	0.30	0.02	0.77
	(b) Diluted	0.31	0.30	0.02	0.77

Notes: The above is an extract of the detailed format of Quarter ended unaudited Financial Results filed with the Stock Exchange under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarter ended unaudited Financial Results is available on the Stock Exchange website www.bseindia.com and on the Company's website www.rainbowfoundations.in

For Rainbow Foundations Limited
NAVIN JAIN
Executive Director
DIN : 02213825

Place : Chennai
Date: 14th Feb 2025

Arca AI partners Longevity India to enhance lifestyle wellness, healthcare

Chennai, Feb 15: Arca AI, a visionary in artificial intelligence (AI)-driven healthcare solutions, is proud to announce two groundbreaking collaborations aimed at progressive patient care, medical education, and longevity research. The partnerships with Longevity India, IISc, Bangalore and Believers Church Medical College Hospital, Kerala mark a significant step forward in harnessing cutting-edge technology to drive impactful transformations in healthcare and scientific research.

of Science (IISc), which serves as a unified hub for deep research, discovery, and pioneering technology development, driving advancements in healthy aging for India. This collaboration focuses on development of a highly specialized applications, designed for comprehensive data gathering, integration and analysis in longevity research. The goal is to provide researchers with a robust platform to track biomarkers, analyze genetic and lifestyle patterns, and generate predictive models that can contribute to driving advancements in healthy aging of India.

Transforming Patient Care and

Medical Education with AI at Believers Church Medical College Hospital, Kerala

Arca AI is partnering with Believers Church Medical College Hospital, Kerala to integrate AI-driven solutions that propose to redefine patient-physician interaction, enhance clinical decision-making, streamline hospital workflows, and improve patient outcomes. This collaboration aims to leverage machine learning models, predictive analytics, and automation to optimize treatment plans, reduce diagnostic delays, and provide real-time insights to healthcare professionals.

AASTAMANGALAM FINANCE LIMITED

(Formerly UPASANA FINANCE LIMITED)
CIN: L65191TN1985PLC011503
Regd off: No.51 Hunters Road, Choolai, Chennai 600112
E-mail: upasana_shares@yahoo.com
Scrip Code: 511764, ISIN: INE819K01014

Statement of Unaudited Financial Results for the Quarter ended 31.12.2024

(Rs. In Lakhs)

SN	Particulars	Quarter Ended			Nine months ended		Year Ended
		31.12.2024	30.09.2024	31.12.2023	31.12.2024	31.12.2023	31.03.2024
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Income	424.83	418.46	225.67	1129.98	481.68	703.04
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items)	341.77	334.85	175.31	898.59	323.21	481.34
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional and / or Extraordinary items)	341.77	334.85	175.31	898.59	323.21	481.34
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional and / or Extraordinary items)	255.75	250.21	131.19	672.42	241.87	360.19
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	255.75	250.21	131.19	672.42	241.87	360.19
6	Equity Share Capital						890.98
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet for the year ended 31st March 2024						2,877.30
8	Earnings Per Share (of Rs.10/- each) (for continuing and discontinued operations):						
	1. Basic :	2.87	2.81	1.47	7.55	5.65	4.04
	2. Diluted :	2.87	2.81	1.47	7.55	5.65	4.04

Notes: 1. The above is an extract of the detailed format of Quarterly Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results is available on the website of the Stock Exchange www.bseindia.com

2. The above results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meetings held on 14.02.2025

For AASTAMANGALAM FINANCE LIMITED
Sd/-
BHAVIKA M JAIN
Director

Place: Chennai
Date: 14.02.2025




RAJ TELEVISION NETWORK LIMITED
CIN: L92490TN1994PLC027709
Regd Office: No. 32, Poes Road, Second Street, Teynampet, Chennai- 600018
Telephone: 044-24351307/1898, E-mail: comp_sec@rajtvnet.in, Website: www.rajtvnet.in

STATEMENT OF UNAUDITED STANDALONE FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED DECEMBER 31, 2024

The Board of Directors of the Company, at the meeting held on February 13, 2025, approved the **Unaudited Financial Results** for the quarter and nine months ended December 31, 2024.


The Financial Results along with the Limited Review Report have been posted on the Company's website at www.rajtvnet.in and can be accessed by scanning the QR code.



//By order of the Board//
For Raj Television Network Limited
M Raajhendran
Managing Director
DIN: 00821144

Place: Chennai
Date: 13.02.2025

Note: The above information is in accordance with Regulation 33 read with Regulation 47(1) of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015.



TAMILNADU STEEL TUBES LTD
Regd. Office : No.22, 1st Floor, Wheatcroft Road, Nungambakkam, Chennai - 600 034

Statement of Unaudited Standalone Financial Results for the Quarter and Nine Months Ended 31-12-2024

Rs. in Lakhs

Particulars	(1)	(2)	(3)	(4)	(5)	(6)
	3 months ended	Preceding 3 months ended	Corresponding 3 months ended	9 months ended	9 months ended	Year Ended
	31-Dec-24	30-Sep-24	31-Dec-23	31-Dec-24	31-Dec-23	31-Mar-24
	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1 Income from operations						
(a) Net sales/income from operations	1,611.15	1,645.38	1,449.35	5,350.75	5,257.97	7,149.54
(b) Other Income	3.66	5.97	(0.19)	12.17	11.13	50.07
Total income from operations net	1,614.81	1,651.35	1,449.16	5,362.92	5,269.10	7,199.61
2 Expenses:						
(a) Cost of Raw Material Consumed	1,501.05	1,475.83	1,411.47	4,889.85	4,893.73	6,510.34
(b) Purchases of Stock in Trade						
(c) Changes in Inventories of Finished Goods, Work in progress and Stock in trade	(87.23)	(28.47)	(162.41)	(155.42)	(208.12)	(97.69)
(d) Employee benefits expense	103.79	105.38	98.50	318.53	300.23	399.28
(e) Depreciation and amortisation expense	7.07	7.08	8.47	21.19	25.24	33.99
(f) Finance costs	17.54	11.97	16.38	46.89	45.86	58.90
(g) Other expenses	70.47	73.56	77.26	223.67	205.56	286.18
Total expenses	1,612.68	1,645.36	1,449.67	5,344.70	5,262.50	7,191.00
3 Profit before Tax (1 - 2)	2.13	6.00	(0.51)	18.21	6.61	8.61
4 Tax expense						
Tax - Earlier Years	-	-	-	-	-	-
Current Tax	-	-	-	-	-	-
Deferred Tax	(0.25)	(2.86)	0.21	(3.34)	0.27	19.72
Total Tax Expense (net)	(0.25)	(2.86)	0.21	(3.34)	0.27	19.72
5 Profit After Tax (PAT)	1.88	3.13	(0.30)	14.88	6.87	28.32
6 Other Comprehensive Income						
A (i) Items that will not be reclassified to profit or loss	-	-	-	-	-	(5.37)
(ii) Income tax relating to items that will not be reclassified to profit or loss	-	-	-	-	-	-
B (i) Items that will be reclassified to profit or loss	-	-	-	-	-	-
B (i) Items that will be reclassified to profit or loss	-	-	-	-	-	-
Total Other Comprehensive Income for the period / Year (Comprising profit and other comprehensive income for the period)	-	-	-	-	-	(5.37)
7 Total Comprehensive Income for the period / Year (Comprising profit and other comprehensive income for the period)	1.88	3.13	(0.30)	14.88	6.87	22.95
8 Paid-up equity share capital (Face Value of the Share Rs. 10 each)	512.48	512.48	512.48	512.48	512.48	512.48
9 Reserve excluding Revaluation Reserves as per balance sheet of previous accounting year						412.78
10 Earnings per share (of Rs.10/- each) (not annualised):						
(a) Basic	0.04	0.06	(0.01)	0.29	0.13	0.55
(b) Diluted	0.04	0.06	(0.01)	0.29	0.13	0.55
See accompanying note to the financial results						


NOTE: 1. The above results have been reviewed by the Audit Committee and then approved by the Board of Directors at their meetings held on 14.02.25. These results have been subjected to "Limited Review" by the Statutory Auditors of the Company. The Limited Review Report does not contain any qualification. The Review Report has been filed with the Stock Exchange and is available on Company's website.

2. The above results have been prepared in accordance with the recognition and measurement principles of the Companies (Ind. Acc. Standards) Rules, 2015 (Ind AS), as amended from time to time, prescribed under Section 133 of the Companies Act 2013 and other recognised Accounting practices and policies to the extent applicable.

3. As the Company's business activity falls within a single segment viz. "Manufacturing of Steel Tubes" and the sales substantially being in the domestic market, the same is reflective of the disclosure requirements of IND AS 108- Operating Segments.


4. Effective 1st April 2018, the Company has adopted Ind AS 115 "Revenue from Contracts with customers". Based on the Assessment done by the Management, there is no material impact on the revenue recognised during the period.

5. Figures of the previous period have been regrouped / reclassified wherever considered necessary.



for TAMILNADU STEEL TUBES LTD.
N SUDHARSAN
WHOLETIME DIRECTOR
DIN - 08562284

PLACE : CHENNAI
DATE : 14.02.2025



SPEL Semiconductor Limited
an IC Assembly & Test Company
CIN: L32201TN1984PLC011434
Registered Office & Factory : No. 5, CMDA Industrial Estate, Maraimalai Nagar, Tamil Nadu - 603209
Email: info@spel.com Website: www.spel.com

[Regulation 47(1)(b) of the SEBI (LODR) Regulations, 2015]

EXTRACT OF STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER ENDED 31ST DECEMBER 2024

(₹ in Lakhs)

Sl.no	Particulars	Quarter Ended			Year to date Ended		Year Ended
		31.12.2024 (Unaudited)	30.09.2024 (Unaudited)	31.12.2023 (Unaudited)	31.12.2024 (Unaudited)	31.12.2023 (Unaudited)	31.03.2024 (Audited)
1	Total Income from Operations	188.56	139.14	227.97	541.17	962.14	1200.41
2	Net Profit/(Loss) for the period (Before Tax and/or Exceptional items)	(156.58)	(244.67)	(195.24)	(586.46)	(513.95)	(660.79)
3	Net Profit/(Loss) for the period before Tax (after Exceptional items)	(485.77)	(466.86)	(440.54)	(1,311.83)	(1,227.74)	(1636.96)
4	Net Profit/(Loss) for the period after Tax (after Exceptional items)	(482.47)	(464.61)	(426.37)	(1,305.07)	(1,202.96)	(1678.74)
5	Total Comprehensive Income for the period (Comprising Profit/ (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	(458.23)	(464.61)	(429.48)	(1,280.83)	(1,212.29)	(1644.94)
6	Equity Share capital	4613.25	4613.25	4613.25	4613.25	4613.25	4613.25
7	Other Equity as shown in the Audited Balance Sheet of the previous year.	-	-	-	-	-	(1305.20)
8	Earnings per share (of 10/- each) for continuing and discontinuing operations :						
	Basic and Diluted	(1.05)	(1.01)	(0.92)	(2.83)	(2.61)	(3.64)

Notes: The above is an extract of the detailed format of the unaudited Financial Results of the Company for the quarter and half year ended Dec.31, 2024 filed with the Bombay Stock Exchange (BSE) under Regulation 33 of the SEBI (Listing and Other Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Financial Results is available on the BSE website (www.bseindia.com) and Company's website (www.spel.com).

For and on behalf of the Board of Directors

P. Balamurugan
Head Operations Whole-Time Director
DIN: 07480881

Place : Chennai
Date : February 14, 2025

